

ஜாக்கன்வில் தமிழ் பள்ளியின் பருவ இதழ்




மயிலிறகு

வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்

மயில் 2, இறகு 1, 12/10/2020

சித்திரம் பேசுதடி



தமிழகம் பாரம்பரியப்பொருட்கள்



வாசித்து பழக - சிறு கதைகள்



பதிப்பாசிரியர் குழுவிடமிருந்து..

அனைவருக்கும் வணக்கம்!

உலகையே உலுக்கிக்கொண்டிருகிறது கொரோனா சர்வதேச பரவல் சூழ்நிலையில் அனைவரும் நலமுடனும், பாதுகாப்புடனும் இருப்பீர்கள் என நம்புகிறோம். அனைவரின் பங்களிப்பு இந்த இதழில் பெருகியுள்ளதை எண்ணி, மகிழ்ச்சி அடைகிறோம். இருப்பினும், மேலும் பலர் இதில் பங்குகொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். பதிப்பில் உள்ள சில தகவல்கள் மட்டுமே இணைய தளத்தில் எடுக்கப்பட்டவை, மற்ற அனைத்தும் முற்றிலும் சுயமாக உருவாக்கப்பட்டவை. எனவே இந்த இதழுக்கு சற்று நேரம் ஒதுக்கி, காபி பிரேக்கிலோ அல்லது ஜிம் பிரேக்கிலோ படிக்கும் படி அன்பாக கேட்டுக் கொள்கிறோம்

வெளியிட உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி!

உள்ளே.....

- உங்கள் பிறந்த நாள் அன்று என்ன விசேஷம்?
- சித்திரம் பேசுதடி
- விளையாடு விளையாக்கு
- பாட்டு பாடிப் பழக
- காணாமல் போகும் தளபாடங்கள்
- வாசித்து பழக - சிறு கதைகள்
- செய்திகள்

உங்கள் பிறந்த நாள் அன்று என்ன தினம்?

உலகமெங்கும் எண்ணற்ற தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவரவர் பிறந்த நாள் அன்று உலகம் எதை கொண்டாடுகிறது என்பதை நம் மாணவர்கள் அறிய கீழே பாருங்கள்!

செப்டம்பர்

தேதி	பெயர்	விசேஷம்	ஆங்கிலத்தில்
1-Sep	சோமேஸ்வரன் தணிகைநாதன்	அமெரிக்கா செஸ் தினம்	American Chess Day
2-Sep	புகழ் செந்தில்குமார்	உலக தேங்காய் தினம்	World Coconut Day
8-Sep	அனிருத் ராதாமுகுந்தன்	சர்வதேச எழுத்தறிவு தினம்	International Literacy Day
10-Sep	அகில் பால்ராஜ்	சர்வதேச சுடோகு தினம்	International Sudoku Day
17-Sep	அகில் ஆனந்த்	தேசிய செல்லப்பிராணி பறவைகள் நாள்	National Pet Bird Day
17-Sep	நிகில் ஆனந்த்	தேசிய செல்லப்பிராணி பறவைகள் நாள்	National Pet Bird Day
20-Sep	அக்ஷிதா ரமேஷ்	ஜெர்மன் உலக குழந்தைகள் தினம்	German World Children's Day
21-Sep	சேரன் செந்தில்நாதன்	பேட்மேன் தினம்	Batman Day
24-Sep	நித்திகா செல்வராஜ்	தேசிய செர்ரிஸ் விழா தினம்	National Cherries Jubilee Day

அக்டோபர்

தேதி	பெயர்	விசேஷம்	ஆங்கிலத்தில்
1-Oct	ஸ்ரீம் சுரேஷ்	தேசிய தீயணைப்பு நாய்க்குட்டி நாள்	National Fire Pup Day
7-Oct	ஓவியா ரகுபதி	தேசிய ஃப்ராபி தினம்	National Frappe Day
9-Oct	கவின் விக்னேஷ்	உலக அஞ்சல் நாள்	World Post Day
9-Oct	ஆதி நந்தகுமார்	உலக அஞ்சல் நாள்	World Post Day
9-Oct	ஹரினி நந்தகுமார் ஆண்ட்ரியா	உலக அஞ்சல் நாள்	World Post Day
12-Oct	புவைராஜ்	உழவர் தினம்	Farmers Day
15-Oct	இஷான் அருண்குமார் ஆஷ்ரிதா	உலகளாவிய கை கழுவுதல் நாள்	Global Handwashing Day
16-Oct	பாலகனேஷ்	உலக உணவு நாள்	World Food Day
27-Oct	நித்திலா நேமினாதன்	தேசிய கருப்பு பூனை தினம்	National Black Cat Day
31-Oct	அகிலன் சுகுமார்	தேசிய ஒற்றுமை நாள்	National Unity Day

நவம்பர்

தேதி	பெயர்	விசேஷம்	ஆங்கிலத்தில்
1-Nov	வித்யுத் ஹரிகர் வம்சிகிருஷ்ணா	நேஷனல் குக் போர் யுவர் பேட்ஸ் டே	National Cook For Your Pets Day
1-Nov	சாய் பிரணவ் விமலன்	நேஷனல் குக் போர் யுவர் பேட்ஸ் டே	National Cook For Your Pets Day
10-Nov	ஸ்வஸ்தி ரவி	தேசிய வெண்ணிலா கப்கேக் தினம்	National Vanilla Cupcake Day
11-Nov	அனிகா சதீஷ்	தேசிய கல்வி தினம்	National Education Day
12-Nov	வசீ செல்வன்	தேசிய இனிய நாள்	National Happy Day
17-Nov	ராகவ் பிரசன்னா	தேசிய தொழில் முனைவோர் தினம்	National Entrepreneur's Day
20-Nov	ஷ்ரத்தா ஹரிகரன்	யுனிவர்சல் குழந்தைகள் தினம்	Universal Children's Day
21-Nov	மானசி காமேஸ்வரன்	உலக தொலைக்காட்சி தினம்	World Television Day
24-Nov	அகில் கண்ணன்	தேசிய மத்தி தினம்	National Sardines Day
25-Nov	சமிக்கூடா சாமி	தேசிய ஜூக்பாக்ஸ் தினம்	National Jukebox Day
28-Nov	பிரணவ் குகன் ரமேஷ்	தேசிய பிரஞ்சு சிற்புண்பு தினம்	National French Toast Day

டிசம்பர்

தேதி	பெயர்	விசேஷம்	ஆங்கிலத்தில்
8-Dec	லாவண்யா ராஜசேகர்	தேசிய பிரவுனி தினம்	National Brownie Day
8-Dec	அனிருத் மஞ்சேஷ்	தேசிய பிரவுனி தினம்	National Brownie Day
10-Dec	இனியா செல்வன்	ஹனுக்கா	Hanukkah
12-Dec	ஜெய் பாலகுமார்	ஜின்ஜர் பிரெட் ஹவுஸ் நாள்	Gingerbread House Day
18-Dec	ஸ்ருதிலயா சுதாகர்	தேசிய ஸ்வெட்டர் தினம்	National Sweater Day
21-Dec	ஹர்ஷிதா சீனிவாசன்	தேசிய குறுக்கெழுத்து புதிர் நாள்	National Crossword Puzzle Day
23-Dec	ஆதவன் மணிகண்டன்	தேசிய வேர்கள் தினம்	National Roots Day
28-Dec	ஆதவ் பால்ராஜ்	தேசிய பழ கேக் தினம்	National Fruitcake Day
30-Dec	ஆதவ் சதீஷ்	தேசிய பேக்கன் தினம்	National Bacon Day

விளையாடு விளையாக்கு!

கீழே உள்ள
விடுகதைகளை
கொண்டு
விடைகளை
கண்டு
பிடிக்கவும்

விடுகதைகள் -

- 1.காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
- 2.இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
- 3.இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை, காய் உண்டு விதையில்லை, பட்டை உண்டு கட்டை இல்லை, கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
- 4.பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?
5. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன?

சென்ற இதழ்
புதிர்
விடைகள்

சரியான
விடையை
தந்தவர்
ஷரத்தா
ஹரிஹரன்

- 1.பட்டுத்துணி,
- 2.பட்டாசு,
- 3.பற்கள்,
- 4.அகப்பை,
- 5.சூரியன்



வினையாடு வினையாக்கு!



1.



3.




2.



4.




5.



6.



7.



8.



9.

இவை என்ன என்று
சொல்:

- 1.சட்டை
- 2.காலணி
- 3.மிதிவண்டி /சைக்கிள்
- 4.
- 5.
- 6.
- 7.
- 8.
- 9.

கீழே குறிப்பிட்டுள்ள
இரண்டு படத்துக்கு
இடையில் பத்து
வித்தியாசங்களை
கண்டு பிடிக்கவும்



விடைகளை
என்ற Pradeekutty@yahoo.co.in
முகவரிக்கு மின் அஞ்சல்
அனுப்பவும். சரியான
விடை அளிப்பவருக்கு
ஒரு ஆச்சரியம் காத்துக்
கொண்டிருக்கிறது

சித்திரம் பேசுதடி..



ஹரிணி
நிலை-1

ஹரிணி நிலை 1

ஸ்மரன் நிலை 1



- ஸ்மரன்
நிலை 1



வசி
நிலை-1

வசி

வசி நிலை 1

சித்திரம் பேசுதடி..



ஷரத்தா நிலை 2

ஸ்ரீஓம் நிலை 5



லாவண்யா
நிலை 7



தமிழுக்கும் அமுதென்று பேர்

தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர், உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

தமிழுக்கு மதுவென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு
வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழகம்

பாரம்பரியப்பொருட்கள்

காணாமல் போகும் தளபாடங்கள்

ஏணை/ தூளி



தள்ளுவண்டி



உரல், உலக்கை



அம்மி, குழவி



தொகுப்பு வானதி

வாசித்து பழக - சிறு கதைகள்

பொய் சொல்லாதே...!



அது ஒரு அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.

முத்து தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டிற்கு கூட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் அவன் மாலையில் வீடு திரும்புவான்.

ஒரு நாள் முத்து தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை தன்னுடைய மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். முத்துவிற்கு ஒரு பயமும் இருந்தது. ராமு ஒரு விளையாட்டு பையன், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்யமாட்டான். வேறு வழியில்லாமல் அவனிடமே முத்து ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்து முத்து பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.

அடுத்த நாள் காலையில் ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்றான். காட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லை என்பதால் பொழுது போகவில்லை.

தூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டு இருந்தனர். வேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு திடீரென "புலி வருது, புலி வருது", என்று கூச்சலிட்டான்.

ராமுவின் அலறலை கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.

வந்தவர்கள் அனைவரும் "புலி எங்கே" என்று ராமுவிடம் கேட்டனர். அனால் ராமுவோ, "புலி வரவில்லை, நான் பொய் சொன்னேன்", என்று கூறினான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை திட்டி விட்டு சென்றனர். ராமுவிற்கோ அவர்களை ஏமாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.

அடுத்த நாளும் ராமு புலி வருது என்று கூச்சலிட்டு வேலை செய்துகொண்டு இருந்தவர்களை ஏமாற்றினான்.



முன்றாவது நாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாதையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே பாதையின் பின்னால் ஒளிந்துகொண்டு, உண்மையிலே "புலி வருது, புலி வருது" என்று கூச்சலிட்டான்.

ராமு அலறலை கேட்ட அனைவரும் அவன் இன்றும் பொய் தான் சொல்வான் என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் தங்களின் வேலையை தொடர்ந்தனர்.

பாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டினை தூக்கிக்கொண்டு சென்றது. நான் உண்மையை கூறிய பொழுது யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருத்திக்கொண்டு மீதி இருக்கும் ஆடுகளை கூட்டிக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான்.

நீதி: ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என நம்ப மாட்டார்கள்.

செய்திகள்

- இரண்டாம் ஆண்டுவிழாவினை மெய்நிகர் விழாவாக எதிர்வரும் ஜனவரி 9-10 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) நடத்த அ.த.க. திட்டமிட்டுள்ளது
- இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவில், பள்ளிதோறும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதன்மை ஆசிரியராகப் பணிசெய்யும் ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர்விருது வழங்க அ.த.க முனைந்துள்ளது.
- நமது அ.த.க. உறுப்பினர்தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களது தமிழ்த்திறன், ஓவியத்திறன் மற்றும் மாறுவேடப்போட்டி ஆகியனவற்றை அறிய ஓர் அரியவாய்ப்பு. தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு சிறப்புப்பணமுடிப்புப் பரிசுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் உட்பட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். நமது பள்ளியில் இருந்து 12 மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்

இதழை மேலும் சிறப்பிக்க உங்கள் உதவி மிகவும் அவசியம். உங்கள் கருத்துக்களையும், குறிப்புகளையும் மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கவும்.

மின்னஞ்சல் தொடர்பு:

kathiravanp@yahoo.com

Pradeekutty@yahoo.co.in